

விடை குறிப்பு

ஆண்டுப் பொதுத் தேர்வு - மார்ச் - 2025 (TENTATIVE)

11 - ஆம் வகுப்பு - வணிகவியல்

A TYPE			B TYPE		
1	ஈ	மதிப்பீட்டு ஆண்டு	1	அ	2006
2	அ	குளிப்பதன்	2	ஆ	மொத்த வியாபாரம்
3	இ	சம்பளம் / கூலி	3	இ	உற்பத்தித் தொழில்
4	ஈ	இவை அனைத்தும்	4	ஈ	ஒரேவகை பண்டக சாலைகள்
5	அ	2013	5	ஈ	இவை அனைத்தும்
6	ஈ	இரண்டு	6	அ	குளிப்பதன்
7	அ	மறைமுக வரி	7	அ	2013
8	இ	உற்பத்தித் தொழில்	8	ஈ	இரண்டு
9	ஈ	மேற்கூறிய அனைத்தும்	9	ஈ	மதிப்பீட்டு ஆண்டு
10	ஈ	ஒரேவகை பண்டக சாலைகள்	10	ஆ	தனியாள் வணிகம்
11	ஈ	C - ன் சட்ட பிரதிநிதிகளுடன் சேர்ந்து A மற்றும் B ஆகியோரால் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும்	11	அ	வைப்பு இரசீது
12	ஈ	ஆயுள் காப்பீடு	12	ஈ	C - ன் சட்ட பிரதிநிதிகளுடன் சேர்ந்து A மற்றும் B ஆகியோரால் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும்
13	ஆ	தனியாள் வணிகம்	13	ஆ	ஏற்றுமதி இறக்குமதியை விட அதிகமாக இருத்தல்
14	அ	2006	14	ஈ	ஆயுள் காப்பீடு
15	ஆ	மொத்த வியாபாரம்	15	ஈ	செலவுகளை குறைத்தல்
16	ஆ	மக்களுக்கு சேவை செய்தல்	16	அ	மறைமுக வரி
17	ஈ	கப்பல் இரசீது	17	ஆ	மக்களுக்கு சேவை செய்தல்
18	அ	வைப்பு இரசீது	18	ஈ	கப்பல் இரசீது
19	ஈ	செலவுகளை குறைத்தல்	19	இ	சம்பளம் / கூலி
20	ஆ	ஏற்றுமதி இறக்குமதியை விட அதிகமாக இருத்தல்	20	ஈ	மேற்கூறிய அனைத்தும்

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT.

9629647613

பகுதி --- II

எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 30 - க்கு கட்டாயம் விடையளிக்கவும்.

21. பொருளாதார நடவடிக்கைகள் என்றால் என்ன?

- ✧ இலாபம் ஈட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகும்.

22. இந்துச் சட்டத்தின் இரண்டு பிரிவுகள் யாவை?

- (i) தயாபாகா (ii) மிட்டாக்கரா

23. பற்றுஅட்டை (Debit Card) - சிறு குறிப்பு வரைக

- ✧ தானியங்கி பணம் வழங்கும் அட்டையே (ATM Card) பற்று அட்டை (Debit Card) என்றும் அழைக்கப்படுகிறது.
- ✧ இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பொருள்களை வாங்கவோ அல்லது சேவைகளைப் பெறவோ அதிக அளவில் இந்த அட்டை பயன்படுகிறது.

24. தனி உரிமையியல் இரண்டு தீமைகளைக் கூறுக?

1. தனி உரிமம் கட்டணம்
2. நிலையான உரிமைத் தொகை செலுத்துதல்
3. தனி உரிமம் அளித்தவர்களின் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துதல்
4. சுதந்திரமின்மை
- 5) குறைந்தளவு தயாரிப்பு பொருட்களையே கையாள முடியும்

25. ஏதேனும் இரண்டு பருவகால உற்பத்தி அனால்தொடர் நுகர்வு பொருட்களுக்கு உதாரணம் தருக

- 1) கோதுமை
- 2) சர்க்கரை
- 3) பருப்பு வகைகள்
- 4) விவசாய விளைப் பொருட்கள்

26. குறு நிறுவனங்களுக்குச் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

- 1) மண்பாண்டங்கள் செய்தல்,
- 2) பழங்கள் மற்றும் காய்கறி விற்பனை செய்தல்,
- 3) போக்குவரத்து (மூன்று சக்கர டெம்போக்கள் மற்றும் ஆட்டோக்கள்) ,
- 4) பழுது பார்க்கும் கடைகள்,
- 5) குடிசைத் தொழில்கள்,
- 6) சிறிய கைத்தொழில்கள்,
- 7) கைத்தறி மற்றும் கைவினை தொழில்கள்.

27. சிறப்புப் பண்டகச்சாலைகள் என்றால் என்ன?

- ✧ ஒருவகைப் பொருட்களில், ஒரு குறிப்பிட்ட வழி பொருள்களை மட்டும், விற்பனை செய்யும் சில்லறைக் கடைகள், சிறப்பு பண்டகச்சாலைகள் எனப்படும்.

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT.

9629647613

28. ஏற்றுமதி வியாபாரம் என்றால் என்ன?

- ✧ உள் நாட்டிலிருந்து, சரக்கு மற்றும் சேவைகளை வெளி நாட்டிற்கு விற்பனை செய்வது ஏற்றுமதி வியாபாரம் ஆகும்.

29. ஒப்பந்தம் என்றால் என்ன?

- ✧ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்டு, சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படும் உடன்படிக்கையே ஒப்பந்தம் ஆகும்.

30. தமிழ்நாட்டின் முக்கியமான பண்டைய வர்த்தக நிலையங்கள் இரண்டு கூறுக

- 1) அழகன் குளம்
 - 2) மயிலாற்பான்
 - 3) காவேரியூம்பட்டினம்
 - 4) பொடுக்கினா (அ) பொடுசி
 - 5) சோப்டானா (மரக்கானம்)
 - 6) நிகம் (நாகப்பட்டினம்)
 - 7) காயல்பட்டினம்
 - 8) கொற்கை
 - 9) கோமாரி (கன்னியாகுமாரி)
- மேலும்**
மருவூர்பாக்கம் மற்றும் பட்டினப்பாக்கம்

பகுதி - III

எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 - க்கு கட்டாயம் விடையளிக்கவும்.

7 × 3 = 21

31. தொழில் நெறிமுறைகளின் கருத்து என்ன?

- ✧ தொழிலின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு தொழில் நன்னெறிமுறைகள், ஒழுங்குணர்வுதரத்திற்கு ஓர் இலக்கணமாகும்.
- ✧ இத்தகைய தரநிலைகள் தொழில் செய்பவர்களின் நன்னடத்தையை தீர்மானிக்கின்றன.
- ✧ மேலும் தொழில்நெறிமுறைகள் வணிக நடத்தையை வெளிப்படுத்துகிறது.

32. கூட்டாண்மை நிறுவனத்தில் குறைந்தபட்ச அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?

- ✧ குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 2 பேர்
- ✧ அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 பேர்

33. காப்பீடு - வரையறு

- ✧ ஜான் மெர்ஜ் என்பவரது கூற்றுப்படி "தனி ஒருவருக்கு ஏற்படும் இடரை, பலர் ஒன்றிணைந்து தங்களது தோள்களில் பகிர்ந்து கொள்ளும் திட்டமே காப்பீடு" ஆகும்

34. பொது கழகங்கள் என்றால் என்ன?

- ✧ பொதுகழகம் என்பது, பாராளமன்றமோ சட்டமன்றமோ இயற்றும் தனிச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டு தன்னாட்சியுரிமை பெற்ற நிறுவனமாகும்.

35. அந்நிய நேரடி முதலீட்டின் ஏதேனும் மூன்று தீமைகளை கூறுக.

1) உள்நாட்டு வளங்களைத் தீர்த்தல்

- ✧ அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் வரவேற்கும் நாடுகளில் உள்ள நீர், காடுகள், தாதுப்பொருட்கள் ஆகிய இயற்கை வளங்களை விரைவில் தீர்த்து விடும் அபாயம் உள்ளது.

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT.

9629647613

- ✧ இதனால் உள்நாட்டில் உள்ள சாதாரண குடிமகனுக்கு தேவைப்படும் இயற்கை வளங்கள் கிடைக்காமல் போகலாம்.

2) அதிகப்படியான முதல் வெளியேறுதல்

- ✧ அயல்நாட்டு நிறுமங்கள் பங்காதாயம், குத்தகைக் கட்டணம் போன்றவை மூலம் பெருமளவு உள்நாட்டு பணத்தை வெளியே கொண்டு செல்கின்றன.
- ✧ இதனால் உள்நாட்டில் பணப்புழக்கம் குறைந்து விடும் வாய்ப்புள்ளது.

3) தொழில் நுட்பத்தை மாற்றாமை

- ✧ சில அயல்நாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளுக்குத் தாங்கள் கண்டுபிடித்து வைத்துள்ள தொழில் நுட்பத்தை அப்படியே தருவதில்லை.
- ✧ அவை பெரும்பாலும் இரண்டாம் தர தொழில் நுட்பத்தையே, முதலீடு செய்யும் நாட்டிற்கு கொண்டு வருகின்றன.
- ✧ இதனால் உள்நாட்டு பொருளாதாரம் உயராமல் போகும் தூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

4) உழைப்பு சுரண்டல்

- ✧ அயல்நாட்டு நிறுமங்கள் வளரும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் உழைப்பை, மிகக் குறைவான கூலி மற்றும் ஊதியம் கொடுத்து சுரண்டி வருகின்றன.
- ✧ அவர்கள் உள்ளூரில் உள்ள மக்களை, மேலாண்மையில் உயர் பதவியில் அமர்த்துவதில்லை.

5) ஏகாதிபத்தியச் சூழலை உருவாக்குதல்

- ✧ அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் ஒரு நாட்டில் நுழையும் பன்னாட்டு நிறுமங்கள், அந்த நாடுகளின் சந்தைகளைக் கைப்பற்றி ஏகாதிபத்திய நிலையை ஏற்படுத்துகின்றன.

36. இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி, இறக்குமதி மூன்றினை குறிப்பிடுக.

1) ஏற்றுமதிப் பொருட்கள்

- i) பெட்ரோலியப் பொருட்கள்
- ii) நகைகள்
- iii) ஆட்டொமொபைல்ஸ்
- iv) பயோகெமிக்கல்
- v) மருந்துப் பொருட்கள்

2) இறக்குமதிப் பொருட்கள்

- i) எண்ணெய் முதலான சுரங்க எரிபொருள்
- ii) வைரம் மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள்
- iii) மின்சார இயந்திர சாதனங்கள்
- iv) கணினி உள்ளிட்ட இயந்திரங்கள்
- v) ஆர்கானிக் கெமிக்கல்

37. நடப்புக் கணக்கில் வரவு பக்கத்தில் தோன்றும் இனங்கள் யாவை ? (ஏதேனும் 3)

- 1) பொருட்களின் ஏற்றுமதிகள் (கண்ணுக்குப் புலனாவது)
- 2) கண்ணுக்கு புலனாகாத ஏற்றுமதிகள்.
- 3) அயல்நாட்டில் செய்யப்பட்ட வங்கியியல் சேவைகள்.
- 4) அயல்நாட்டு செய்யப்பட்ட காப்பீட்டு சேவைகள்
- 5) வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் கடன்களின் மீது பெறப்பட்ட வருமானங்கள்
- 6) அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளால், உள்நாட்டில் செய்யப்பட்ட செலவுகள்.

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT.

9629647613

38. இருதரப்பு வாக்குறுதிகளின் வகைகள் யாவை?

- 1) இரு தரப்பு மற்றும் தன்னிச்சையான வாக்குறுதி
- 2) இரு தரப்பு மற்றும் சார்ந்திருக்கின்ற வாக்குறுதிகள்
- 3) இரு தரப்பு மற்றும் ஒரே சமயத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகள்.

39. சுய உதவிகுழுக்களின் ஏதேனும் மூன்று சிறப்பியல்புகளை விளக்குக.

- 1) "முதலில் சேமிப்பு. பிறகு கடன்" என்பது ஒவ்வொரு குழு உறுப்பினரின் குறிக்கோளாக இருக்கவேண்டும்.
- 2) சுய உதவிக்குழு ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் உள்ளவர்களை, உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்படுகிறது.
- 3) சுய உதவிக்குழு என்பது 10 முதல் 20 உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்படுகிறது.
- 4) குழுக்களைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை.
- 5) அரசியல் சார்பு இல்லாத, தாமதவே சேர்ந்து உருவாக்கிய ஜனநாயகக் கலாச்சாரத்தைக் கொண்டது இந்தக் குழுக்கள்.
- 6) ஒவ்வொரு குழுவிலும், ஒரு குடும்பத்திலிருந்து ஒரு நபர் மட்டுமே உறுப்பினராக இருக்க முடியும்.
- 7) ஆண்கள் மட்டுமோ, அல்லது பெண்கள் மட்டுமோ உறுப்பினர்களாக இருக்கும் வகையில் குழு அமைக்கப்பட வேண்டும்.
- 8) சுய உதவிக்குழு கூட்டமானது, ஒவ்வொரு நேரங்களில் மட்டும் வாரம் ஒரு முறை கூட்டப்பட வேண்டும். அதிகப் பங்களிப்பிற்கு அனைவரும் வருகை தருதல் வேண்டும் என்பது கட்டாயமாகும்.

40. உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தின் நன்மைகள் யாவை?

- 1) இது பிறமுறைகள் போக்குவரத்தைவிட மலிவான பயணமாக கருதப்படுகிறது.
- 2) இந்த பயணத்தின் போது நடுக்கம் மற்றும் குதித்தல் இல்லாத காரணத்தால், சுலபமாக பொருட்களை கொண்டு செல்கிறது. இது சேதமாகாமல் இருக்கவேண்டிய, கண்ணாடியால் செய்யப்பட்ட பொருட்கள், மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் போன்ற பலவீனமான பொருட்களை கொண்டு செல்ல மிகவும் பொருத்தமானது.
- 3) இது கனரக சுமைகளுக்கு மிகவும் பொருத்தமானது.
- 4) நீர் போக்குவரத்துகளில் குறைந்தளவே மாசு உள்ளது.
- 5) ஆற்றின் சேவைகள் மற்றும் முதலீட்டின் ஆரம்ப முதலீடு மற்றும் சாலை பராமரிப்பு மற்றும் இரயில் போக்குவரத்து ஆகியவற்றோடு ஒப்பிடும் போது செலவுகள் குறைவாகவே உள்ளது.

பகுதி - IV

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

7 × 5 = 35

41. அ) வணிகத்தின் பல்வேறு தடைகளை கூறுக.

1. ஆள்சார்தடை

- ❖ உற்பத்தியாளரும் நுகர்வோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பே கிடையாது.
- ❖ இக்குறைபாடே ஆள்சார்தடை எனப்படும்.
- ❖ வியாபாரம் இக்குறைபாட்டை நீக்க உதவுகிறது.

2. இடக் தடை

- ❖ உற்பத்தியாளரையும், நுகர்வோரையும் பிரிக்கும் தூரமே இடத்தடை எனப்படுகின்றது.
- ❖ இத்தடை, போக்குவரத்தின் மூலம் நீக்கப் படுகின்றன.

3. காலத்தடை

- ❖ ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஆண்டு முழுவதும் தேவை ஏற்படும்.
- ❖ தேவையைக் கணக்கில்கொண்டு பேரளவு உற்பத்தி செய்து, நுகர்வோரிடம் விற்கத் தயார் நிலையில் பொருட்களை வைத்திருக்கவேண்டும்.
- ❖ பண்டக்காப்பாகம் காலத்தடையை நீக்குகிறது

4. நட்ட இடர்பாட்டுத்தடை

- ❖ ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இருப்புவைக்கப் பொருட்களைக் கொண்டு செல்லும் போது, ஆட்களாலும், இயற்கையாலும் நட்டம் ஏற்படவாய்ப்பு உண்டு.
- ❖ இவ்விடர் தீக்காப்பீடு, கடல்சார் காப்பீடு மற்றும் பொதுக்காப்பீடு மூலம் நட்டம் நிவர்த்தி செய்யப்படுகின்றன

5. அறிவுசார்தடை

- ❖ சந்தை நிலவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாததால் நுகர்வோர்தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்க இயலாமல் போய்விடக்கூடும்.
- ❖ இது அறிவுசார்தடை எனப்படும்.
- ❖ நல்ல விளம்பரம் மற்றும் விற்பனையாளர் சேவைகள் மூலம் இத்தடை நீக்கப்படுகின்றன.

6. நிதிக்கடை

- ❖ உற்பத்தியாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் அவசியமான நேரத்தில் தேவையான நிதிக் கிடைப்பதில்லை.
- ❖ நிதி ஆதாரம் குறைந்து, வியாபாரம் தடைப்படுதலே நிதித் தடை எனப்படுகின்றது.
- ❖ இத்தடை, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களால் நீக்கப்படுகின்றன.

(அல்லது)

41 ஆ) சமூகப் பொறுப்புணர்வின் தேவைகளை விளக்குக (ஏதேனும் 5)

1) சுயஆர்வம்

- ❖ தொழில்அமைப்புகள் சந்தையில் நிலைத்து செயல்படுவதற்கு சமுதாய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முனைகின்றன.
- ❖ பொதுவாக சமூகத்தின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதன் மூலம் தொழில் உரிமையாளர்கள் அங்கீகரிக்கப்படுகின்றனர்.
- ❖ மக்களின் உயர்தர வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், ஏழ்மை மற்றும் அறியாமை உள்ளவர்களுக்கும் மற்றும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் முக்கியத்துவம் அளித்தல்.

2) சமுதாய உருவாக்கம்

- ❖ நாட்டின் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் தொழில் நிறுமங்கள் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குகின்றன.
- ❖ எனவே தொழில் நிறுமங்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டும்.

3) சமூக அதிகாரம்

- ❖ தொழில் செய்பவர்களிடம் கணிசமான அளவு சமுதாய அதிகாரம் உள்ளது.
- ❖ அவர்கள் மேற்கொள்ளும் செயல் நடவடிக்கைகள் மக்களின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக அமைகிறது.

4) சமுதாயத்தின் உருவகம்

- ❖ சமூக எதிர்பார்ப்புகளை தொழில் நிறுமங்களால் நிறைவேற்ற முடியும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.
- ❖ ஒரு வெற்றிகரமான தொழில் மூலம் தொழிலாளர் மத்தியில் நல்ல உறவுமுறை ஏற்படுத்துதல், நுகர்வோர் மற்றும் பொருள் பகர்வாளர்களுக்கும் உதவிபுரிய இயலும்.

5) பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு

- ❖ தற்போது தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தங்களின் உரிமைகள் பற்றி நன்கு அறிந்துள்ளனர்.
- ❖ நுகர்வோர்கள் தரமான பொருட்களுக்கு சரியான விலையைக் கொடுக்கவும் மற்றும் தொழிலாளர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறவும் விரும்புகின்றனர்.

6) தடையற்ற நிறுவனம்

- ❖ தொழில் நிறுவனங்கள் சமூக உரிமைகளை மறுத்து அதிகப் பயன் அடைந்து வருகின்றனர்.
- ❖ அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பின்பற்றுவது சமூகப் பொறுப்புணர்வின் அவசியமான ஒன்றாகும்.
- ❖ அத்தகையச் செயல்பாடு தொழிலில் தடையற்று முடிவெடுக்கும் உரிமையைப் பாதிக்கிறது.

7) சட்டம் மற்றும் ஒழுங்கு

- ❖ நாட்டின் சட்ட ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதன் மூலம் தொழில் அமைப்புகள் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட இயலும்.

8) தார்பீக பொறுப்புணர்வு

- ❖ பெரும்பாலான பெரிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவில், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசால் மட்டுமே தீர்வு காண இயலாது.

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT.

9629647613

- ❖ நிதி மற்றும் மனிதவளம் போன்றவற்றின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இயலும்.

9) சமூக - கலாச்சார நெறிமுறைகள்

- ❖ இந்தியாவில் கலாச்சாரம் மற்றும் பண்பாடு செழித்து வருகின்றன.
- ❖ தொழில் செய்பவர்கள் இத்தகைய கலாச்சார பண்பாட்டின் மூலம் இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி சமுதாயத்திற்கும் மற்றும் அரசுக்கும் உதவிகரமாக இருத்தல் வேண்டும்.

10) தொழில் முறைமை

- ❖ தொழில் நிறுவனங்களை மேலாண்மை செய்வது என்பது ஒரு நிபுணத்துவம் சார்ந்தது.
- ❖ நிறுவனம் சார்ந்துள்ள மேலாண் உரிமையாளர்கள், இலாபத்தின் மீது அதிக அக்கறை கொள்வதால் இலாபம் அனைத்தும் அவர்களையே சேருகின்றது.
- ❖ எனவே ஊதியம் பெறும் மேலாளர்கள் இலாபத்தின் மூலம் பெறும் பயன்பாட்டை அடைய இயலாமல் வெற்று நடைமுறைகளை மேற்கொள்கின்றனர்.

11) பொறுப்பாண்மை கத்துவ நெறி

- ❖ மகாத்மா காந்தி அவர்கள் குறிப்பிடும் போது, யார் ஒருவர் பணம் மற்றும் சொத்தை ஈட்டுகின்றாரோ அவர்கள் அதை சமுதாய நலன்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிறார்.
- ❖ அதுபோலவே "வியாபார நிறுவனங்கள் தங்கள் சுயலாபத்திற்காக அல்ல, மாறாக சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்தவேண்டும்" என்றும் கூறுகின்றார்.

42. அ) புறத்திறனீட்டலின் நன்மைகளை கூறுக

1. முதன்மை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது

- ❖ இதர இணை நடவடிக்கைகளை வெளி நிறுவனங்களிடம் புற ஒப்படைப்பு செய்வதன் காரணமாக, நிறுவனங்கள் தங்களிடம் உள்ள சில தனித்துவமான திறனை செவ்வனே பயன்படுத்தி முதன்மை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நோக்கங்கள் அடைய இது உதவுகிறது.

2. பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கிறது

- ❖ புற ஒப்படைப்புச் செய்வதனால், தொழில் முனைவோர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
- ❖ வேலை வாய்ப்புகளை உருவாக்கி ஊக்கம் அளிக்கிறது.
- ❖ ஏற்றுமதியை விரிவாக்கம் செய்து, பொருளாதாரத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு உதவுகிறது.

3. வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கிறது

- ❖ நிறுவனங்கள் தங்களின் இணை நடவடிக்கைகளை, வெளிநபர்களுக்குப் புறஒப்படைப்பு மூலம் தொடர் வாய்ப்பு அளிப்பதனால், சிறு வாணிப நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றன.
- ❖ இது புதிய வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான வழியாக அமைவதுடன் அதிக அளவிடான வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கு வழிவகுக்கிறது.

4. குறைவான முதலீடுகள்:

- ❖ வெளிநபர்களின் திறமைகளை புற ஒப்படைப்பின் மூலம் பயன்படுத்துவதனால், நிறுவனங்கள் தங்கள் இணை நடவடிக்கைகளுக்காக செய்ய வேண்டிய முதலீட்டு தொகை குறைகிறது.

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT.

9629647613

- ❖ இதன் காரணமாக அத்தொகையை வேறு செயலுக்கு பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தியை பெருக்கி இலாபத்தை உயர்த்த இயலுகிறது.

5. **திறந்த செயலாக்கம் :**

- ❖ புற ஒப்படைப்பின் மூலம் நிறுவனங்கள் இரண்டு பயன்களை அடைகின்றது.
- ❖ ஒன்று புற ஒப்படைப்புச் செய்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதன்மை செயல்களை திறம்பட செய்து, தங்களை உயர்த்திக் கொள்வது.
- ❖ இரண்டாவது புற ஒப்படைப்பு பெற்ற நிறுவனங்கள், தங்கள் திறன்களை விரிவாக்குவதன் மூலம், புற ஒப்படைப்புக்கான வாய்ப்புகள் மேலும் பெறும் அளவிற்கு உயர்கின்றன.

(அல்லது)

42. ஆ) கூட்டாண்மை கலைப்பின் வகைகளை விவரி. (ஏதேனும் 5)

➤ நிறுவனக்கலைப்பு இரண்டுவிதமாக நடைபெறுகிறது.

அ. நீதிமன்ற ஆணையில்லாமல் கலைப்பு

ஆ. நீதிமன்றத்தால் கலைப்பு

அ. நீதிமன்ற ஆணையில்லாமல் கலைப்பு

i) **கூட்டாளிகளின் உடன்பாட்டால்**

- ❖ அனைத்துக் கூட்டாளிகளும் ஒன்று சேர்ந்து அல்லது கூட்டாளிகளுக்கிடையே ஏற்படும் உடன்பாட்டால், கூட்டாண்மை நிறுவனம் கலைக்கப்படலாம்.

ii) **ஒருவர் கவிர அனைத்துக் கூட்டாளிகளும் நொடிப்பு நிலை.**

- ❖ ஏதாவது ஒருவர் நொடிப்பு நிலை அடைந்தாலோ அல்லது அனைத்துக் கூட்டாளிகளும் நொடிப்பு நிலை அடைந்தாலோ நிறுவனம் கலைப்பு ஏற்படும்.

iii) **சட்டத்திற்கு புறம்பான செயலால்**

- ❖ சட்டத்திற்கு புறம்பாக தொழிலில் ஈடுபட்டிருந்தால், தானாகவே நிறுவனம் கலைக்கப்படலாம்.

iv) **விருப்பமுறிக் கூட்டாண்மை அறிவிக்கையால் கலைப்பு**

- ❖ ஏதாவது ஒருகூட்டாளி, கடிதம் மூலம் அனைத்துக் கூட்டாளிகளுக்கும், தனது விருப்பமான கலைப்பை தெரிவித்தால் நிறுவனம் கலைப்பு ஏற்படும்.

v) **சிலநிகழ்ச்சிகள் நிகழ்வதுவதால் கலைப்பு**

- 1) ஒருகூட்டாளி இறந்துவிட்டால்
- 2) குறிப்பிட்ட காலத்திற்கான கூட்டாண்மையாயின், அக்காலம் முடிவடைந்துவடன
- 3) குறிப்பிட்ட தொழில்களைச் செய்ய மட்டுமே கூட்டாண்மை தொடங்கப்பட்டிருப்பின், அத்தொழில்கள் நிறைவு பெற்றுவுடன் .
- 4) ஒருகூட்டாளி நொடிப்புநிலை அடைந்துவிட்டால், கூட்டாண்மை கலைக்கப்படும்.

ஆ. நீதிமன்றத்தால்கலைப்பு

- ❖ நீதிமன்றத்தில் கூட்டாளி ஒருவர் கீழ்க்காணும் காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்து நிறுவனத்தைக் கலைக்கலாம்.

- i) கூட்டாளி பைத்திய நிலையானால்
- ii) நிலையான திறமையின்மை
- iii) கூட்டாளி ஒருவரின் ஒழுக்கக்கேடு
- iv) உடன்பாட்டை தொடர்ந்து மீறுகை
- v) உரிமை மாற்றம்
- vi) தொடர் நட்பம்
- vii) நீதிநேர்மை அடிப்படையில்

- ❖ நிறுவனத்தைக் கலைத்திட, போதிய அடிப்படை காரணம் உள்ளது என்று நீதிமன்றம் கருதினால், கூட்டாண்மைக் கலைக்கப்படலாம்.

43. அ) அரசு நிறுமங்களின் இயல்புகள் யாவை? (ஏதேனும் 5)

1) **நிறுமச்சட்டத்தின் கீழ்ப்பதிவு செய்தல்**

- ❖ 1956ஆம் ஆண்டு நிறுமச்சட்டத்தின் கீழோ அல்லது முந்தைய நிறுமச் சட்டங்களின் கீழோ பதிவு செய்திருக்க வேண்டும்.
- ❖ மையஅரசு நேரடியாக, நிறுமச்சட்டத்தின் விதிகளின் கீழ், அரசுநிறுமங்கள் அறிவிப்பு ஆணையை வெளியிடுகின்றன.

2) **அரசின் நிர்வாகமுடிவு**

- ❖ பாராளுமன்றமோ அல்லது சட்டசபையின் அங்கீகாரம் இல்லாமலோ அரசுநிறுமத்தை அரசாங்கம் நிர்வாக முடிவின் கீழ் அமைக்கலாம்.

3) **நீடித்த நிலைக்குதன்மை**

- ❖ இது தனித்த சட்டபூர்வ தன்மையுடைய அமைப்பாகும்.
- ❖ தனது சொந்த பெயரால் சொத்துக்களை வாங்கவும் உடன்படிக்கை ஏற்படுத்தவும் முடியும்.

4) **முழுமையும் அல்லது பெரும்பான்மையான மூலதனத்தை அரசு வழங்குகிறது**

- ❖ அரசுநிறுமத்திற்கு தேவையான மூலதனத்தை குறைந்தபட்சம் 51% முழுவதுமோ அல்லது பெரும்பான்மையோ அரசே வழங்குகிறது.

5) **பெரும்பான்மையான அரசு இயக்குநர்கள்**

- ❖ அரசாங்கமே பெரும்பான்மையான மூலதனத்தை வழங்குவதால் இயக்குனர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது.

6) **நடைமுறை கட்டுப்பாடு இல்லை**

- ❖ அரசு நிறுமங்கள் வரவு செலவுத் திட்டம், கணக்கியல் மற்றும் தணிக்கைக் கட்டுப்பாடு போன்றவற்றிலிருந்து விடுபட்டு குறுக்கீடு இன்றி செயல்பட முடிகிறது.

7) **பாராளுமன்றம் / சட்ட மன்றத்திற்கு பொறுப்பு**

- ❖ பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் அரசு நிறுமத்தின் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

(அல்லது)

43. ஆ) பல்வேறு வகையான குறுகியகால நிதி ஆதாரங்களை விளக்குக. (ஏதேனும் 5)

1. **கடன்களும் முன்பணங்களும்**

- ❖ கடன் என்பது, கடன் கோருபவரின் கடன் கணக்கில், ஒட்டு மொத்தக் கடன் தொகையையும், ஒரே வீச்சில் வரவு வைக்கப்பட்ட தொகையைக் குறிக்கும்.
- ❖ கடன் மற்றும் முன்பணங்கள் வழக்கமாக நிலை வைப்பு ரசீது, சரக்குரிமை ஆவணங்கள், பங்குகள், மற்றும் கடன்பத்திரங்கள் போன்ற ஒரு சில பிணையங்களை ஈடாக பெற்றுக்கொண்டு வழங்கப்படுகிறது.

2. **வங்கி மேல்வரைப்பற்று**

- ❖ வங்கி மேல்வரைப்பற்று என்பது, வங்கியில் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்டு, ஒரு வாடிக்கையாளரின் வங்கி நடப்பு கணக்கில், வரவில் இருக்கும் தொகையைவிட, அதிகமான தொகையை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு ஏற்பாடு ஆகும்.
- ❖ எவ்வளவு தொகை கடனாகப் பெறப்படுகிறதோ, அதற்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது.

3. மாற்றுச்சீட்டை தள்ளுபடிசெய்தல்

- ❖ சர்க்குகளை கடன் அடிப்படையில் விற்கும்போது, விற்பவர் வாங்குபவரின் பேரில் மாற்றுச்சீட்டை எழுதுகிறார்.
- ❖ மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல் என்பது, அதன் முதிர்வு காலத்திற்கு முன்பாக வங்கிகளிடம் தள்ளுபடியில் விற்றுப் பணம் பெறும் ஒரு நடவடிக்கையைக் குறிக்கிறது.

4. வியாபாரக் கடன்

- ❖ வியாபாரக்கடன் என்பது, ஒருவணிகர் பிறிதொருவருக்கு சர்க்கு மற்றும் சேவையைப் பெறுவதற்காகத் தருகின்ற கடனைக் குறிக்கும்.

5. அடகு கடன்

- ❖ கடன்பெறுநர், அவசர நிதித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள, தனக்கு சொந்தமான பொருளைக் கடன் வழங்குநரிடம் அடகு வைத்து பெறக்கூடிய கடன் அடகு கடன் ஆகும்.
- ❖ கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை, அடகு வைக்கப்பட்ட பொருள், கடனாளரிடமே இருக்கும்.

6. அடமானம்கடன்

- ❖ அசையாசொத்தினை ஈடாகவைத்து நிதிதிரட்டும் முறைக்கு அடமானம் என்றுபெயர்.

7. பந்தககடன்

- ❖ பந்தககடன் என்பது,அசையும் சொத்துக்களின், மூலஆவணங்களை கடனாளரிடம் அடகுவைத்து பெறப்படும் கடனாகும்.

8. பிணையக்கடன்

- ❖ நிலைவைப்பு இரசீது, பங்குகள், கடன்பத்திரங்கள், ரயில் இரசீது, கப்பல் தலைவர் இரசீது, பண்டக இரசீது போன்ற சர்க்குரிமை ஆவணங்களைக் கடனாளியிடமிருந்து பிணையமாகப் பெற்றுக்கொண்டு வழங்கப்படுகின்ற கடனுக்கு பிணையக்கடன் என்று பெயர்.

9. தூய கடன்

- ❖ தூய கடன் என்பது எவ்விதமான பிணையங்களையும் ஈடாகப் பெறாமல் கடன் பெறுநரின் குணநலன்கள், திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் அவரின் செயல் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தரப்படுவதாகும்.

10. வணிகத்தாள்

- ❖ வாக்குறுதித் தாளின் வடிவத்தில் எவ்விதப் பிணையமும் இல்லாமல், நிறுமங்களால் பணச்சந்தையில் வெளியிடப்படும் ஓர் ஆவணத்திற்கு வணிகத்தாள் என்று பெயர்.

11. வாடகை கொள்முதல் நிதி

- ❖ சிறு தொழிலகங்கள் தங்களுக்கு வேண்டிய இயந்திரங்கள், பொறிகள், அலுவலக உபகரணங்கள் மற்றும் வாகனங்களை வாங்கும் பொழுது அதனுடைய முழு மதிப்பையும் செலுத்தாமல், அதன் ஒரு பகுதியை முன்பணமாகச் செலுத்திவிட்டு, அப்பொருளை வாங்கும் முறைக்கு வாடகை கொள்முதல்முறை என்று பெயர்.

12. கடன் வதல் முகமை

- ❖ கடன் வதல் முகமை என்பது ஏட்டுக்கடனை விற்று அல்லது அதனை அடகு வைத்து நிதி திரட்டும் ஒரு முறையாகும்.

44. அ) மொத்த வியாபாரிக்கும் சில்லறை வியாபாரிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை? (ஏதேனும் 5)

வ.எண்	தலைப்பு	மொத்த வியாபாரி	சில்லறை வியாபாரி
1	இணைப்புச் சங்கிலி	இவர் உற்பத்தியாளரையும் சில்லறை வியாபாரியையும் இணைக்கிறார். வழங்கல் வழியில் மொத்தவியாபாரி முதல் இணைப்புச் சங்கிலி ஆவார்	சில்லறை வியாபாரி மொத்த வியாபாரியையும் நுகர்வோரையும் இணைக்கிறார். வழங்கல் வழியில் சில்லறை வியாபாரி இறுதி இணைப்புச் சங்கிலி ஆவார்
2	செயல்பாட்டு அளவு	மொத்தவியாபாரம் பெருமளவில் நடப்பதால் தொழிலுக்கு மிகப்பெரும் அளவு முதல் தேவைப்படுகிறது	சில்லறை வியாபாரம் சிறு அளவில் மட்டுமே நடப்பதால் சிறிய அளவு முதல் தொகையே போதுமானது
3	கிடைக்கும் பொருள்கள்	இவர் ஒரே வகையான பொருட்களை மட்டுமே வாங்கி விற்கிறார்	இவர் பலவிதமான பொருட்களை வாங்கி விற்பார்
4	செயல்பாடு	இவர் சில்லறை வியாபாரிகளுக்குக் கடன் விற்பனை செய்கிறார்	இவர் நுகர்வோருக்கு ரொக்கத்திற்கு மட்டுமே விற்பனை செய்கிறார்
5	விற்பனையின் நோக்கம்	இவர் மறுவிற்பனைக்காகப் பொருட்களை விற்பனை செய்கிறார்	இவர் நுகர்வுக்காகப் பொருட்களை விற்பனை செய்கிறார்
6	அளிப்பின் மூலம்	மொத்தவியாபாரிகள் பொருட்களை முகவர் அல்லது மொத்தவியாபாரியிடம் அதிக எண்ணிக்கையில் பொருள்களை வாங்குகின்றனர்	சில்லறை வியாபாரிகள் மொத்தவியாபாரிகள் அல்லது அவரது முகவரிடம் சிறு எண்ணிக்கையில் பொருட்களை வாங்குகின்றனர்
7	இடவமைப்பு	இவர் தனது வியாபாரத்தைப் பெரிய வணிக நகரங்களில் நிறுவி அதைச் சுற்றியுள்ள மற்றப் பகுதிகளுக்கும் பரவச் செய்கிறார்	இவர் சிறு கிராமம் முதல் பெரு நகரங்கள் வரை தனது வணிக நிலையத்தை நிறுவி அக்குறிப்பிட்ட பகுதியில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்

(அல்லது)

44. ஆ) இழப்பீடு என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

- ❖ இழப்பீடு என்பது, ஒப்பந்தம் மீறிகையால் பாதிக்கப்பட்ட நபர் அடைந்த நட்டத்தை ஈடுகட்டும் வகையில், தவறிழைத்த நபரால் அளிக்கப்படும் பணம் சார்ந்த ஈடு ஆகும்.
- ❖ ஆகவே பாதிக்கப்பட்ட நபர், ஒப்பந்தம் மீறுகைக்கு காரணமான நபர் மீது, இழப்பீடு பெறும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
- ❖ இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 பிரிவு 73 இன் படி, ஒப்பந்தத்தை மீறும் நபர், அதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு அளிக்கும் பொறுப்பு உள்ளது.

❖ இழப்பீடு நான்கு வகைகளாக உள்ளது. அவை -

- 1) சாதாரண இழப்பீடுகள்
- 2) சிறப்பு இழப்பீடுகள்
- 3) பழிவாங்கும் தன்மையுள்ள அல்லது முன்மாதிரி இழப்பீடுகள்
- 4) பெயரளவு இழப்பீடுகள்.

45. அ) சிறு குறிப்பு வரைக

(i) பகுப்பாய்வு உற்பத்தி தொழில்

❖ ஒரு மூலப்பொருளிலிருந்து பல்வேறு வகையான பொருட்களைப் பகுத்து ஆராய்ந்து பிரித்தெடுக்கும் தொழிற்சாலை பகுப்பாய்வு உற்பத்தி தொழிற்சாலை ஆகும்.

உ.தா : எண்ணை சுத்திகரிக்கும் தொழிற்சாலையில், கச்சா எண்ணையிலிருந்து எரிவாயு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றை பிரித்தல்.

(ii) மரபுசார் உற்பத்தித் தொழில்கள்

❖ தாவரங்களும், மிருகங்களும் நுகர்வோரின் உபயோகத்திற்காக வளர்க்கப்படுவதையே மரபுசார் உற்பத்தித் தொழில்கள் எனப்படுகின்றன.

உ.தா : கால்நடைகள் வளர்ப்பு, கோழிவளர்ப்பு, மீன்வளர்ப்பு, ரப்பர் மரம் வளர்ப்பு, காடு வளர்ப்பு

(iii) கட்டுமானத் தொழில்கள்

❖ கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் மற்றும் அணைகள் போன்றவற்றைக் கட்டத் தேவையான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையே கட்டுமானத் தொழிற்சாலை எனப்படுகிறது.

(அல்லது)

45. ஆ) தனியாள் வணிகத்தின் சிறப்பியல்புகள் யாவை? (ஏதேனும் 5)

1. தனிநபர் உரிமை

- ❖ இது தனிநபரால் நடத்தக்கூடிய அமைப்பாகும்.
- ❖ அவர் ஒருவரே தேவையான மூலதனத்தைச் செலுத்துகிறார்.
- ❖ வணிக நிறுவனத்தின் உரிமையிலும், அதனை நிர்வகிப்பதிலும் மையமாகச் செயல்படுகிறார்.

2. தலையீடு அற்ற செயல்பாடு மற்றும் விரைவான முடிவு

- ❖ இவர் தனது அறிவுத்திறன் மற்றும் பட்டறிவின் மூலம் யாருடைய குறுக்கீட்டின்றிச் செயல்படுகிறார்.
- ❖ இதன் மூலம் உடனடியாகவும் விரைவாகவும் முடிவெடுக்கிறார்.

3. வரையறாப் பொறுப்பு

- ❖ தனியாள் வணிகரின் பொறுப்பு வரையறுக்கப்படாதது.
- ❖ அதன்விளைவாக, அவரது வியாபாரக் கடன்களைச் செலுத்தத் தொழிலின் சொத்துகள் போதுமானதாக இல்லையென்றால் தன்சொந்தச் சொத்துகளிலிருந்தும் கடனீந்தோடுக்குச் செலுத்த வேண்டும்.

4. முழு இலாபத்தையும் அனுபவிக்கும் உரிமை

- ❖ நிறுவனத்தின் முழுஇலாபத்தையும் அனுபவிப்பதால், அவரை மேலும் அதிக இலாபம் ஈட்ட ஊக்கப்படுத்துகிறது.
- ❖ இலாபத்தின் உந்துதலால், அவர் தனது வணிகத்தை மேலும் விரிவாக்கம் செய்கிறார்.

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT.

9629647613

5. அரகவிதி (முறைகள் பின்பற்றாமை)

❖ இவ்வமைப்பை உருவாக்குவதிலோ, மேலாண்மை செய்வதிலோ அல்லது கலைப்பதிலோ அரசின்விதி முறைகளை பின்பற்றப் படவேண்டிய கட்டாயம் இல்லை.

6. குறைந்த மூலதனம் மற்றும் வரையறைக்குட்பட்ட மேலாண்மைத் திறமை

- ❖ தனி ஒருவரே மூலதனம் வழங்குவதால், முதல் சிறிய அளவிலேயே இருக்கும்.
- ❖ அதனால் நிதித்தடை ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.
- ❖ மேலாண்மைத் திறமைக் குறைவாக இருக்கும் சூழ்நிலையில், நிறுவன விரிவாக்கம் பெரிதும் பாதிக்கப்படலாம்.

7. தனி நிறுவனங்களின் நீடித்த வாழ்வு

- ❖ தனியாள் வணிகத்திற்கு நீடித்த வாழ்வு என்பது, தனியாள் வணிக உரிமையாளரின் இறப்பு அல்லது வியாபாரம் செய்யும் திறனை இழத்தல் போன்றவைகளைப் பொறுத்ததாகும். இவையே அவருடைய வணிகத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வரலாம்.

46. அ) பன்னாட்டு நிறுவனத்தின் நன்மைகளை விவரி. (ஏதேனும் 5)

1) குறைந்தபட்சக் கூலி

- ❖ குறைந்த பட்சக் கூலி வழங்கும் நாடுகளில், தனது நிறுவனங்களை அமைப்பதால், குறைந்த செலவில் பொருட்களையும் சேவைகளையும் வழங்க முடிகிறது.

2) தாமதமான பொருட்கள்

- ❖ வளங்கள், வசதிகள், அனுபவம், சிறப்பறிவு ஆகியவற்றுடன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக, பன்னாட்டு நிறுவனங்கள், தாராளமாக செலவிடுவதால், தரமான பொருட்களையும் சேவைகளையும் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடிகிறது.

3) பயன் படுத்தப்படாத வளங்களை முறையாகப் பயன்படுத்துதல்

- ❖ இவை, தனது சிறப்புத்தொழில் நுட்ப அறிவைப் பயன்படுத்தி, பயன்படுத்தாமல் இருக்கும் மனித வளங்களையும், பயனற்ற சொத்துகளையும் முழுமையாகப் பயன்படுத்துவதனால், நாட்டின் தேசிய வருமானம் பெருமளவு உயர்கிறது.

4) நாட்டின் செலாவணி செலுத்துநிலை வளர்ச்சி

- ❖ இவை, ஏற்றுமதியை அதிகப்படுத்தி வளர்ச்சிக்கு வித்திடுகின்றன.
- ❖ இதனால், நாட்டின் செலுத்து நிலையை பலப்படுத்துகின்றது.

5) தொழில் நுட்ப வளர்ச்சி

- ❖ பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒரு நாட்டிலிருந்து, வேறு ஒரு நாட்டிற்கு மாற்றுவதன் மூலம், வளரும் நாடுகளில் தொழில் நுட்பவளர்ச்சியின் பலனை உணர வைக்கின்றன.

6) மேலாண்மை வளர்ச்சி

- ❖ நிறுவனங்கள் மேலாண்மைத் திறமையைப் பயன்படுத்துகின்றன.
- ❖ மேலாண்மைத் திறமையைக் கருத்தாகவும் செயலாகவும் ஆக்குகின்றன.
- ❖ இந்நிறுவனங்கள் நாட்டின் மேலாண்மை முன்னேற்றத்தை ஏற்படுத்துகின்றன.

7) சர்வதேசத்தைக் கட்டுப்படுத்துகின்றன

- ❖ பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டில் போட்டியைத் தூண்டுகின்றன.
- ❖ உள்ளூர் சர்வதேசத்தைக் கட்டுப்படுத்திப் பொருட்களைச் சிறப்பாக வடிவமைத்து விலைகுறைப்பிற்கும், குறைவான விலையில் பொருளை வழங்கவும் வழி வகுக்கின்றன.
- ❖ இதனால் உள்ளூர் நிறுவனங்கள் தனது பொருட்களைத் திறமையாகவும், தரமாகவும் தயாரிக்க உந்தப்படுகிறார்கள்.

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT.

9629647613

- 8) வாழ்க்கைத்தரம் உயர்கின்றது
 ✧ பன்னாட்டு நிறுவனங்கள் தரமான பொருட்களைத் தயாரித்து வழங்குவதால், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது
- 9) சர்வசேச சகோதரத்துவத்தையும் கலாச்சாரத்தையும் காக்கிறது
 ✧ உலகப் பொருளாதாரத்தை ஒருங்கிணைத்து செயல்பட இந்நிறுவனங்கள் உதவுகிறது. பன்னாட்டு நல்லுறவையும் கலாச்சாரத்தையும் பேணிக்காப்பதால் உலகெங்கும் அமைதியும் சகோதரத்துவமும் செழுமையும் நிலவ வழிவகுக்கிறது.
- (அல்லது)

46. ஆ) தொடர்வண்டி போக்குவரத்தின் நன்மைகளை விளக்குக. (ஏதேனும் 5)

- 1) நீண்ட தூரத்திற்கு, கனரக மற்றும் பருமனான பொருட்களை சுமந்து செல்லுவதற்கு மிகவும் பொருத்தமானது.
- 2) தடையற்ற சேவைகளால், நீண்ட தொலைவு பயணத்தை, பகல் மற்றும் இரவு முழுவதும் வழங்க முடியும்.
- 3) மோட்டார் வாகனப் போக்குவரத்தினை விட பொருட்களுக்கு சிறந்த உற்பத்தி மற்றும் பாதுகாப்பை வழங்க முடியும்.
- 4) ஆரம்ப முதலீடு பெரியதாக இருந்தாலும், தொடர் வண்டி ஓட்ட செலவினங்கள், தொடர் வண்டியில் மிகக் குறைவாக இருக்கும்.
- 5) சரக்குகள், பொதுவாக மூடப்பட்ட பெட்டிகளில் சுமந்து செல்லப்படுவதால் வெயில் மற்றும் மழை போன்றவைகளால் பாதிக்கப்படுவது கிடையாது.
- 6) அதிக வேகத்துடன், நீண்ட தூரத்தில் சரக்குகளை சுமந்து செல்வதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்தினை விட, குறைவான நேரமே தேவைப்படுகிறது.
- 7) இது ஒரு வழக்கமான கால் அட்டவணையுடன், ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.
- 8) இது மழை அல்லது வெயிலான வானிலை நிலைமைகளால் பாதிக்கப்படாத சேவைகளை வழங்குகிறது.

47. அ) கப்பல் ரசீதிற்கும் கப்பல் வாடகை முறிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

அடிப்படை	கப்பல் ரசீது	கப்பல் வாடகை முறி
பொருள்	இது குறிப்பிட்ட அளவு சரக்கை பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட துறைமுகத்தில் சேர்ப்பதை குறிக்க கூடிய ஆவணம் ஆகும்.	இது சரக்கை அனுப்ப, மொத்த கப்பலையோ அல்லது கப்பலின் ஒரு பகுதியையோ வாடகைக்கு அமர்த்துவதற்கான உடன்பாடு ஆகும்.
மாற்றும் தன்மை	இதை எளிதில் மேலெழுதுதல் வாயிலாக, மூன்றாம் நபருக்கு மாற்றித் தர முடியும்.	இதை மூன்றாம் நபருக்கு மாற்றித் தர முடியாது.
கடன் பெறுதல்	இதை பிணையமாக வைத்து கடன் பெறலாம்.	இதை பிணையமாக வைத்து கடன் பெற முடியாது.

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT.

9629647613

குத்தகை	இது கப்பலை குத்தகை எடுத்ததற்கான ஆதாரம் அல்ல.	இது கப்பலை குத்தகை எடுத்ததற்கான ஆதாரம் ஆகும்.
---------	--	---

(அல்லது)

47. ஆ) செலுத்தல்சமநிலைக்கும் வாணிப சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக. (ஏதேனும் 5)

வேறுபாட்டின் அடிப்படையில்	செலுத்தல் சமநிலை	வாணிப சமநிலை
பொருள்	குறிப்பிட்ட ஒருகாலப் பகுதியில் ஒருநாட்டின் குடியிருப்போர்களுக்கும், மற்ற நாடுகளின் குடியிருப்போர்களுக்கும் இடையில் ஏற்படும் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின், முறைப்படியான பதிவுகளில் ஒரு அறிகுறியே ஆகும்	ஒருநாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப்புகளுக்கு இடையிலான நிகர விளைவை குறிக்கும்
நடவடிக்கைகளின் தன்மை	இது சரக்குகள் மற்றும் சேவைகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் இரண்டையும் பதிவு செய்கிறது	இதில் சரக்குகள் தொடர்பான நடவடிக்கைகள் மட்டும் பதிவு செய்யப்படும்
மூலதன நடவடிக்கைகளில் பதிவு	இது மூலதன நடவடிக்கைகளை பதிவு செய்கிறது	இது மூலதன நடவடிக்கைகளை பதிவு செய்வதில்லை
நடவடிக்கை உள்ளமைப்பு	இதில் வாணிபச் சமநிலை, சேவைகள் சமநிலை, ஒரு பக்கமான செலுத்தல் பரிமாற்றம் மற்றும் மூலதன நடவடிக்கைகள் அடங்கும்	செலுத்தல் சமநிலையின் நடப்புக்கணக்கில் ஒருபகுதி ஆகும்
நிகரவிளைவு	எப்பொழுதும் பெறுதல் மற்றும் செலுத்துதல் சமநிலையில் இருக்கும்	இது சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும்
பொருளாதார நிலையைக் காட்டுதல்	நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அறிந்துகொள்ள உதவுகிறது	நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதில்லை
பாதகமான நிலையைச் சரி செய்தல்	பாதகமான செலுத்தல் சமநிலை பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது	பாதகமான வாணிப நிலையை, சாதகமான செலுத்தல் சமநிலையாக மாற்றலாம்

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT.

9629647613